

P.T Lee Chengalvaraya Naicker Trust,
2-3, E.V.K.Sampath Salai,
Vepery, Chennai-7.

பெ.தெ.லீ.செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளையின் கீழ் சென்னையில் இயங்கும் கலை மற்றும் அறிவியல் கல்லூரி & பல்தொழில்நுட்பக்கல்லூரி, மற்றும் காஞ்சிபுரத்தில் இயங்கும் பொறியியல் கல்லூரியில் பயிலும் விடுதி மாணவர்களுக்கு உணவகம் நடத்த காலை சிற்றுண்டி, மதியம் சாப்பாடு, இரவு உணவு மற்றும் டீ/காபி போன்ற உணவு வகைகளை சமைத்து வழங்க கீழ்க்கண்ட நிபந்தனைகளின் படி விலைப்புள்ளி வரவேற்கப்படுகின்றது.

1. உணவகம் நடத்த தேவையான கட்டிடம், பாத்திரம், தளவாடங்கள், தண்ணீர், மின்சாரம் போன்றவைகள் நிர்வாகத்தால் வழங்கப்படும்.
2. உணவகம் நடத்துவதற்கு தேவையான அங்கீகாரம் உரிய உணவு மற்றும் பாதுகாப்பு அலுவலகத்திலிருந்து பெறப்பட்டிருக்க வேண்டும்.
3. ஏற்கெனவே வேறு கல்வி நிறுவனம் அல்லது தொழிற்சாலைகளில் உணவகம் உணவகம் நடத்தி அனுபவம் இருத்தல் அவசியம் மற்றும் அதற்குண்டான சான்று இணைக்கப்பட வேண்டும்.
4. தங்களால் வேலைக்கு அமர்த்தப்படும் ஊழியர்களுக்கு சட்டப்பூர்வமான பயன்களாகிய E.S.I, E.P.F, குறைந்த பட்ச ஊதியம் போன்றவைகளை கிடைப்பதற்கு பொறுப்பேற்க வேண்டும்.
5. உணவுப்பொருட்களில் கலப்படம் செய்வது தவிர்க்கப்பட வேண்டும். தரமான காய்கறி, மளிகைப்பொருட்கள், எண்ணை வகைகள், மற்றும் சிக்கன்/மட்டன் வகைகளையே பயன்படுத்த அனுமதிக்கப்படும்.
5. உணவகம் நடத்த தேர்வு செய்து ஆணை வழங்கும் பட்சத்தில் ஒப்பந்ததாரர் பாதுகாப்பு வைப்புத்தொகையாக ரூ.50,000/- செலுத்தப்பட வேண்டும்.

6. இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள உணவுப்பொருட்களை சமைக்க தேவையான தரமான மளிகை மற்றும் இதரப்பொருட்களை தாங்களே வாங்கி உங்களுடைய ஆட்களை வைத்து சமைத்து பரிமாற காலை 10/காபி, சிற்றுண்டி, மதியம் சாப்பாடு, இரவு உணவு போன்றனவற்றிற்கு விலைப்புள்ளியினை குறிப்பிட்டு 27.09.2021 ற்குள் மூடி முத்திரையிட்ட உரையில் மேற்கண்ட விலாசத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

7. ஒப்பந்ததாரர்கள் சென்னையில் உள்ள கேண்டினுக்கும் காஞ்சிபுரத்தில் உள்ள கேண்டினுக்கும் சேர்த்தோ அல்லது தனித்தனியாகவோ கேண்டின் நடத்த விலைப்புள்ளி சமர்ப்பிக்கலாம்.

செயலாளர்

Menu

காலை

- 10/காபி,
- இட்லி 5 எண் (அ) பொங்கல் வடை 250 கிராம், (அ) கிச்சடி 250 கிராம், (அ) உப்புமா 250 கிராம், உடன் சாம்பார், சட்னி

மதியம்

திங்கள், செவ்வாய், வியாழன், வெள்ளி கிழமைகளில்

- முழு அளவு சாப்பாடு, சாம்பார், ரசம், மோர், கூட்டு, பொறியல், அப்பளம், ஊறுகாய்.

புதன்- சிக்கன் பிரியாணி

சனி- வெஜ் பிரியாணி

ஞாயிறு- மட்டன் பிரியாணி

தினமும் அவித்த முட்டை

மாலை

- சுண்டல் (அ) பக்கோடா (அ) வடை-2 + 10

இரவு

- சப்பாத்தி (அ) ஊத்தாப்பம் (அ) இட்லி மற்றும் சாம்பார், குருமா, சட்னி
- வெஜ் பிரியாணி